



बडौदा ग्लोबल शेयर्ड सर्विसेज लिमिटेड Baroda Global Shared Services Ltd. CIN no. U74999MH2017GOI292430

Regd. Office – 5th Floor, Baroda Sun Tower, C-34, G Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai 400 051

Empanelment of Manpower Recruitment Consultants' For providing & managing the manpower services.

Baroda Global Shared Services Ltd., (BGSSL), 27th Floor, GIFT One Tower, GIFT City, Gandhinagar-382355 invites Tenders for Empanelment of Manpower Recruitment Consultants for providing and managing the manpower services.

Details of Tender form are available under 'Tender Section' on BGSSL website: www.bgss.in

"Addendum" if any, shall be issued on the BGSSL website only and bidder should refer the same before final submission of the tender.

Last date of submission of above Tenders is 31.05.2023 up to 15:00hrs IST. Head - HR Department

Place: Gandhinagar Date: 11.05.2023

BGSSL, GIFT City, Gandhinagar BGSSL/RFP/HR/2023-24/02

APPOINTMENTS



भारतीय प्रौद्योगिकी संस्थान गुवाहाटी गुवाहाटी – 781039 INDIAN INSTITUTE OF TECHNOLOGY GUWAHATI Guwahati - 781 039

Candidates are invited to a walk in interview for engagement to the following posts on purely temporary basis (starting from July 2023).

1. Part time Sports Instructors (On consolidated pay): Athletics (01-Jump & throw), Badminton (01), Basketball (02), Cricket (01), Football (01), Hockey (02), Swimming (01-Male & 01-Female), Lawn Tennis (02), Table Tennis (02) Volleyball (01), Weightlifting (01)

2. Part time Sports Instructors (On consolidated pay): Athletics (01- Jump & hrow), Chess (01), Squash (01)

3. Part time Sports Instructor (On consolidated pay): Water Polo (01)

Date of practical test: 31/05/2023 at 09:30 AM Date of interview: 01/06/2023 at 09:30 AM

www.iitg.ac.in/iitg_recruitment.

Interested candidates may report to Old SAC building in the Indian Institute of Technology Guwahati at 09:30 AM on 31/05/2023 for the practical test/interview along with their CV, original documents and a set of photocopy of all the relevant documents alongwith two (02) recent passport size coloured photographs.

> कुलसचिव (प्रभारी)/Registrar (In-Charge विज्ञापन संख्या./ Advt. No. IITG/R/04/2023 dated 08.05.2023

GO GEECEE VENTURES LIMITED CIN-L24249MH1984PLC032170

Regd. Office: 209-210, 2nd Floor, Arcadia Building, 195, Nariman Point, Mumbai 400021. Telephone: 022-4019 8600, Fax: 022-40198650, E-mail id: geecee.investor@gcvl.in Website: www.geeceeventures.com

(For Transfer of unpaid /unclaimed dividend and equity Shares of the Company to Investor Education & Protection Fund (IEPF) Account) This NOTICE is published pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act. 2013 ('The Act') read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) rules, 2016 ("Rules"), amongst other matters, contain provisions for transfer of unclaimed dividend to IEPF and transfer of shares in respect of which dividend remains unclaimed for seven consecutive years or more to IEPF Account. Companies are required to inform the shareholders at the latest available address whose shares are liable to be transferred to the IEPF Authority prior to the due date of transfer of shares and simultaneously publish the notice in the newspapers This Notice is published pursuant to the provisions of the Act and Rules

The Company will transfer its unpaid interim Dividend Account, 2015-16 to IEPF on or after May 15, 2023 accordingly the underlying Shares are due to be transferred to the Fund and the Company has sent the required communication in this behalf at the earliest possible under the current situation to those shareholders whose underlying shares are liable to be transferred to IEPF i.e. for Interim Dividend FY 2015-16, informing that the said underlying shares will be transferred to the DEMAT account of the IEPF Authority.

The Complete details of the concerned shareholders whose dividends are unclaimed for seven consecutive years and whose share are due to be transferred to IEPF are being uploaded on the website of the Company

We request the concerned shareholders to claim the unclaimed dividends, i any, remaining unpaid / /unclaimed from 2015-16 onwards, by making an application immediately to the Company or the Company's Registrar and Share Transfer Agent; M/s. Link Intime India Private Limited.

In case the dividends are not claimed by the concerned shareholders by May 15, 2023 necessary steps will be initiated by the Company to transfer the shares held by the concerned shareholder(s) to IEPF without further notice in the following manner:

In case of shares held in demat mode – by transfer of shares directly to demat account of the Fund through the DPS of the Shareholde concerned: I. In case of shares held in physical form – by issuance of new duplicate

share certificate in lieu of the original certificate(s) and thereafter transferring the same to the Fund by converting into Demat through The shareholders may note that in the event of transfer of shares and the

unclaimed dividends to IEPF, concerned shareholder(s) are entitled to claim the same from IEPF by submitting an online application in the prescribed Form IEPF-5 available on the website www.iepf.gov.in and sending a physica copy of the same duly signed to the Company at Its Registered Office along with requisite documents enumerated in Form IEPE-5 The shareholders may further note that the details of unclaimed dividends

and shares of the concerned shareholder(s) uploaded by the Company on its website www.geeceeventures.com shall be treated as adequate notice in respect of issue of the new share certificate(s) by the Company for the purpose of transfer of shares to IEPF pursuant to the Rules. **Please note that** no claim shall lie against the Company in respect of unclaimed dividend and equity shares transferred to IEPF.

In case the shareholders have any queries on the subject matter, they may contact Link Intime India Pvt. Ltd, Unit: GeeCee Ventures Limited C 101, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400083, Tel No.: 91- 022 -49186270 Fax: 91-22- 49186060 Email: iepf.shares@linkintime.co.in Website: www.linkintime.co.in

Place : Mumbai Dated : May 10, 2023

For GeeCee Ventures Limited Dipyanti Jaiswai Company Secretary

Aditya Birla Finance Ltd.



Regd office: Indian Rayon Compound, Veraval Gujarat, 362266. Corporate office: One World Centre, Tower 1 C, 18th Floor, Elphinstone Road,

Mumbai 400 013. | Tel.: 91-22-43567100

Basic earnings per share (in ₹)

Capital Redemption Reserve

Debt Service Coverage Ratio

Diluted earnings per share (in ₹)

Debenture Redemption Reserve

Interest Service Coverage Ratio

CIN: U65990GJ1991PLC064603 | Website: https://abfl.adityabirlacapital.com

An Extract of Financial Results for the Year ended 31 March, 2023

| | | | (₹ in Crores) | | |
|---------|---|-----------------------------|-----------------------------|--|--|
| | | Year ended | | | |
| Sr. No. | Particulars | 31 March, 2023 (Audited) | 31 March, 2022 (Audited) | | |
| 1 | Total Income from Operations | 8,236.87 | 5,784.86 | | |
| 2 | Net Profit for the period/year (before tax, exceptional and/or extraordinary items) | 2,090.18 | 1,487.12 | | |
| 3 | Net Profit for the period/year before tax (after exceptional and/or extraordinary items) | 2,090.18 | 1,487.12 | | |
| 4 | Net Profit for the period/year after tax (after exceptional and/or extraordinary items) | 1,553.76 | 1,108.33 | | |
| 5 | Total comprehensive income for the period/year [comprising profit for the period/year (after tax) | 1,560.96 | 1,131.79 | | |
| 6 | Paid up Equity Share Capital | 662.10 | 662.10 | | |
| 7 | Reserves (excluding revaluation reserve) | 10,764.11 | 9,198.32 | | |
| 8 | Securities Premium Account | 3,637.38 | 3,637.38 | | |
| 9 | Net worth | 11,530.71 | 9,968.92 | | |
| 10 | Paid up Debt capital/outstanding Debt | 70,770.73 | 45,985.75 | | |
| 11 | Outstanding Redeemable Preference Shares | - | - | | |
| 12 | Debt Equity Ratio | 6.19 | 4.66 | | |
| 13 | Earnings Per Share (Face value of ₹ 10 each) | | | | |

Notes:

Place: Mumbai

Date: 09 May, 2023

16

17

- 1 The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings, held on 09 May, 2023.
- The above is an extract of detailed format of quarterly Financial Results prepared and filed with the National Stock Exchange of India Limited and Bombay Stock Exchange Limited ("Stock Exchanges") under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of quarterly financial results are available on the website of the Stock Exchanges i.e. www.nseindia.com, www.bseindia.com and on the website of the Company i.e. https://abfl.adityabirlacapital.com
- For the other items referred in regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the Stock Exchanges and can be accessed on the website of the Stock Exchanges i.e. www.nseindia.com, www.bseindia.com and on the website of the Company i.e. https://abfl.adityabirlacapital.com

For and on behalf of the Board of Directors of Aditya Birla Finance Limited

23.47

23.46

10.00

NA

NA

16.74

16.74

10.00

NA NA

Rakesh Singh

Managing Director and Chief Executive Officer

(DIN - 07006067)

KERALA WATER AUTHORITY

Tender No.: 19, 20, 21, 22, 23/SE/PHO/TSR/2023-24

1) State Plan-State Plan 2022-23: CWSS to Methala, Eriyad, Edavilangu and Kadukutty Panchayath- Refurbishing existing 15 MLD WTP at Vynthala. 2/ AMRUT 2.0-Wadakkanchery Municipatily -Augmentation of existing WSS-Replacing 250mm, 150mm, 100mm, 80 AC pipes with 250mm Di, 160mm, 110mm, 90mm PVC pipes, 3) JUM-2022-23-Construction of 8LD CHSR at Tholur Panchayath. 4) Jal Jeevan Mission-WSS to Eumapethy Panchayath Construction of 12LL CHSR. 5) JUM-WSS to Mattathur, Varandarappilly, Kodakara & Alagappanagar - Construction of 8.65 LL CHSR at Vallappady for Kodakara (Part II) Panchayaths.

EMD: Rs. 50,0001-, 100,0001-, Tender fee: Rs. 5,9001-, 8,8501Last Date for submitting Tender: 25.05 2023 03:000 mp. Phone: 0487 - 2423230, Website: www.kwa.kerala.gov in www.etanders.kerala.gov.in

Phone: 0487 - 2423230, Website: www.kwa.kerala.gov.in, www.etenders.kerala.gov.in

Superintending Engineer PH Circle, Thrissur KWA-.IR-GI -6-235-2023-24



TATA POWER

(Corporate Contracts Department The Tata Power Company Limited, 2^{ed} Floor, Sahar Receiving Station Sahar Airport Road, Andheri East, Mumbai-400059 (Board Line: 022-67173188) CIN: L28920MH1919PLC000567

NOTICE INVITING TENDER (NIT)

The Tata Power Company Limited invites tenders from eligible vendors for the ollowing packages (Two Part Bidding).

1) Services for Installation of Transmission line towers and other associated works for 110 KV Transmission line project at Vashi-Waghivali creek (Package Reference CC23AA021).

For detailed NIT, please visit Tender section on website https://www.tatapower.com. iterested bidders to submit Tender Fee and Authorization Letter up to 1500 Hrs. Wednesday, 17th May 2023. Also, all future corrigendum's (if any), to the above tenders will be informed on Tender section on website https://www.tatapower.com

CIN:L25111TN1960PLC004306 Regd. Office: No. 114, Greams Road, Chennai 600 006 Tel.:044-28292777,Fax: 91-44-28295087 NOTICE TO EQUITY SHAREHOLDERS

Transfer of Equity shares of the Company to the DEMAT Account of Investor Education and Protection Fund (IEPF) Authority

NOTICE is hereby given that pursuant to the provisions of the Companies Act, 2013 read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 notified by the Ministry of Corporate Affairs, the Company has to transfer the shares, in respect of which the dividend(s) remain unpaid or unclaimed for a period of seve consecutive years to the INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF established by the Central Government It is noticed from the records that certain shareholders of the company have not encashed their

dividends for seven consecutive years from 2014-2016 (Final) onwards. Accordingly, the shares, wherein the dividend(s) remain unpaid for a period of seven consecutive years will be transferred to IEPF SUSPENSE ACCOUNT, if the same is not claimed by the shareholder.

In compliance with the said Rules, the Company has sent individual notices through Registere Post to the concerned shareholders who have not encashed their dividends for seven consecutive years and whose shares are liable to be transferred to the Demat Account of the IEPF Authority. A list of such shareholders are available in the website of the compar www.mrftyres.com)

In case no valid claim is received from the concerned shareholders by 31.08.2023, the Compar shall, with a view to complying with the requirements sate out in the Rules, transfer the shares (both physical and in dematerialized form) to DEMAT Account of the IEPF Authority by way of corporate action as per the procedure stipulated under the IEPF Rules. Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF Authority pursuant to the said Rules. All benefits accruing on such shares shall also be transferred to IEPF Authority in compliance of the Rules. Please note that upon transfer, the concerned shareholder can claim both, unclaimed dividen

amount and the shares from the IEPF Authority by making application in Form-IEPF-5 online and sending the physical copy of the same, duly signed (as per the specimen signature recorded with the Company), along with the requisite documents enumerated in the Form IEPF-5 to the Company at its registered office for verification of claim. The Company shall send verification report to IEPF Authority for refund of the unclaimed dividend amount and transfer of the shares back to the credit of the shareholder. In case the shareholders have any queries in this regard, they may contact MRF Limited

Secretarial Department, No. 114, Greams Road, Chennai-600 006, Tel.:044-28292777, Fax: 91-44 28295087, Email:mrfshare@mrfmail.com, Website: www.mrftyres.com.

For MRF LIMITED. Place : Chennai S.DHANVANTH KUMAR Date: 09.05.2023



CIN: L34300PN2009PLC133702

Tal. Shirur, Pune - 412 208. Tel No.: (02137) - 618700 Fax No.: (02137) - 618720 Fmail: secretarial@enkei in Website: www.enkei.in

Notice of 14th Annual General Meeting, Remote E-Voting Information and Book Closure Date

Regd. Office: Gat 1425, Village Shikrapur,

NOTICE is hereby given that the 14th Annual General Meeting (AGM) of the members of Enkei Wheels (India) Limited will be held on Wednesday, the 7th day of June, 2023, at 12.30 p.m.(I.S.T.), at the Registered Office of the Company at Gat 1425, Village Shikrapur, Tal. Shirur, Pune - 412 208, to transact the husiness as set out in the Notice dated 28th April 2023 (Notice) of the meeting which has been a mailed to all the members at their e-mail address registered with the Company/Depository Participant as the case may be together with the audited financial statement of the company for the financial year ended 31st December, 2022 and the Reports of Board of Directors and Auditors

Members are hereby informed that, the Notice of AGM will be available on website of the Company viz. www.enkei.in for download by the members.

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with the Rules made thereof the Company is providing to the members, holding shares in demat / physical form as on 31st May, 2023 (being the Cut-off Date) facility to exercise their right to vote, on all businesses to be transacted at the AGM of the Company by electronic means, i.e. through remote e-voting services (to cast their vote electronically) provided by National Security Depository Limited (NSDL). The details of remote e-voting process are as follows:

- 1) Members whose names are recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by depositories, as on 31st May, 2023, (being the Cut-off Date) only shall be entitled to avail the facility of remote e-voting or voting at AGM for the businesses set out in the Notice
- The remote e-voting period will commence on Sunday, 4th June, 2023 at 9.00 a.m. (IST) and ends on Tuesday, 6^{th} June, 2023 at 5.00 p.m.
- 3) The remote e-voting module shall not be allowed beyond 5.00 p.m. (I.S.T.)
- on Tuesday, 6th June, 2023. Any person who becomes member of the Company after dispatch of the
- Notice of AGM and holding shares as on the Cut-off date for E-voting 31st May, 2023, may obtain the User ID and Password by sending a $request\ at\ help desk. evoting @cdslindia.com\ or\ evoting @nsdl.co.in.$ The Notice of AGM is available on Company's Website www.enkei.in and on NSDL's Website www.evoting.nsdl.com.
- In case of any queries, members may refer the Frequently Asked Questions (FAQs) for members and remote e-voting user manual for members available at the downloads Section of www.evoting.nsdl.com or write to helpdesk.evoting@cdslindia.com, evoting@nsdl.co.in or contact NSDL at No.022-23058738 and 022-23058542/43 or 022 48867000
- Members may participate in the AGM even after casting their vote through remote e-voting but shall not be allowed to vote again at the AGM. Kindly note that yote once casted cannot be changed subsequently
- Members may contact Mr. Santosh Gamare, of Universal Capital Securities Private Limited (Registrar & Transfer Agent) for any queries / grievances relating to remote e-voting by writing to him on info@unisec.in or calling him on +91(22) 28207203, 49186178-79.

Members who do not have access to remote e-voting facility, may exercise their right to vote on all businesses forming part of the Notice, by submitting the Ballot Paper enclosed with the Notice, in a sealed envelope, to the Scrutinizer appointed by the Board of Directors of the Company, Mr. Shailesh Indapurkar, Practicing Company Secretary, Unit: Enkei Wheels (India) Limited, Cl.o. Universal Capital Securities Pvt. Ltd., C-101, 247 Park. 01st Floor, L.B.S Marg, Vikhroli (West), Mumbai- 400083., so as to reach not later than 05.00 p.m. (I.S.T.) on 6th June, 2023. Ballot Paper received thereafter will be treated as invalid. A member shall opt for only one mode of voting i.e. either through remote

e-voting or by Ballot Paper. If the member casts vote by both the modes, the voting done through remote e-voting system shall prevail and the Ballot Paper shall be treated invalid. The Facility of voting through Ballot Paper shall also be available at the AGM to the members who have not casted their vote through remote e voting or Ballot Paper. The members who have casted their vote by remote e voting or by Ballot Paper may also attend the meeting but shall not be entitled to cast their vote again

NOTICE is also hereby given that pursuant to Section 91 of the Companies Act, 2013 the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Thursday, 1st June, 2023 to Wednesday, 7th June, 2023 (both days inclusive) as an Annual Closure for AGM.

for Enkei Wheels (India) Limited Mr. Souray Chowdhury 11th May, 2023 Company Secretary



EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31st MARCH, 2023

| | (₹ In Lakhs | | | | | | n Lakhs) |
|-----|--|------------------|------------|------------------|------------------|------------|------------------|
| | | Standalone | | | Consolidated | | |
| Sr. | | Quarter Ended | Year Ended | Quarter Ended | Quarter Ended | Year Ended | Quarter Ended |
| No. | | 31.03.2023 | 31.03.2023 | 31.03.2022 | 31.03.2023 | 31.03.2023 | 31.03.202 |
| | | (Audited) | (Audited) | (Audited) | (Audited) | (Audited) | (Audited |
| 1 | Total Income from Operations | 53038.04 | 179619.15 | 43868.14 | 53253.44 | 180350.24 | 44055.24 |
| 2 | Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional items) | 8844.13 | 28672.57 | 7900.82 | 8914.17 | 28988.52 | 8116.46 |
| 3 | Exceptional Item | (500.00) | (500.00) | (573.80) | (500.00) | (500.00) | (573.80 |
| 4 | Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional items) | 8344.13 | 28172.57 | 7327.02 | 8414.17 | 28488.52 | 7542.60 |
| 5 | Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional items) | 6293.61 | 20965.58 | 5207.63 | 6316.01 | 21105.09 | 5360.7 |
| 6 | Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] | 6320.50 | 20899.02 | 5209.32 | 6342.26 | 21039.56 | 5361.3 |
| 7 | Equity Share Capital (Face value of Rs.5/- each) | 650.29 | 650.29 | 650.29 | 650.29 | 650.29 | 650.29 |
| 8 | Other Equity (Excluding revaluation reserve) as shown in the Audited Balance Sheet of the previous year | | 116271.25 | | | 116613.48 | |
| 9 | Earnings per equity share (of Rs.5/- each) (EPS for the quarter not annualised): | | | | | | |
| | (1) Basic (₹) | 48.39 | 161.20 | 40.04 | 48.25 | 161.01 | 40.7 |
| | (2) Diluted (₹) | 48.39 | 161.20 | 40.04 | 48.25 | 161.01 | 40.7 |

- The above is an Extract of the detailed format of Audited financial results for quarter and year ended on 31st March, 2023 filed with the Stock Exchanges under Regulation - 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the standalone/consolidated audited financial results for the quarter and year ended 31st March, 2023 are available on the website of the Stock Exchanges (www.bseindia.com & www.nseindia.com) and the Company's website (www.cera-india.com)
- 2 During the FY 2022-23, the Company had provided for an impairment loss of Rs. 500 Lakhs on investment made in its associate entity, M/s Milo Tile LLP and the same is disclosed as an Exceptional Item.
- 3 During the FY 2021-22, the Company had approved the divestment of the entire stake in Equity and Preference Shares of its subsidiary company, M/s Anjani Tiles Limited, for a total consideration of Rs. 2,869.20 Lakhs. In this regard, an impairment loss of Rs. 573.80 Lakhs has been recognised in the FY 2021-22 as an Exceptional Item. The Company had received the full consideration as on 31st March, 2023.
- Figures of the previous periods have been regrouped / reclassified / restated wherever necessary to conform to the current period presentation

The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on 10.05.2023. Date: 10th May, 2023 By Order of the Board of Directors

> **Anupam Gupta** Executive Director (Technical) (DIN:09290890)

Cera Sanitaryware Limited

Registered Office & Works: 9, GIDC Industrial Estate, Kadi 382715, District Mehsana, North Gujarat CIN: L26910GJ1998PLC034400 Tel: (02764) 242329, 243000 E-mail: kadi@cera-india.com Website: www.cera-india.com

Place: Ahmedabad For, Cera Sanitaryware Limited

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and

publication of this notice and within three months there after

aged 60 years, permanently residing at No.8, Karthikeyan

Nagar, Manavur Village
Post, Tiruvallur Dt, Pincode
631210. Intend having n

enrollment as an Advocate moved

before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai- 600 104.

the bar council with in ten days

S/o. M.Elumalai

l, E. Asokan,

R.Ravikumar,

ஒகேனக்கல் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விபத்து: 50 பேர் காயம்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பாதையில் மலைப் பஸ் கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் அண்மையில் உயிரிழந்தார். தொடர்ந்து ஒகேனக்கல் ஆற்றங்கரையில் சடங்குகள் (வியாழ்ன்) செய்வதற்காக இன்று அரவிந்தன் குடும்பத்தார் உறவினர்கள் 67 பேர் மற்றும் பேருந்து ஒன்றில் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர். பென்னாகரத்தை

ஒகேனக்கல் மலைப் பாதையில் கொண்டிருந்த பேருந்து, சென்று ஆஞ்சநேயர் கோயிலை கடந்து சென்ற போது சாலை வளைவு ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது.

பெயர் மாற்றம்

Old Name : Given Name: Karaı Kumar Joshi, Surname: Saga Mal, தந்தை பெயர்: Sagar Mal பிறந்த தேதி: 02/08/1997, நெ.5/6

2வது மாடி, முனுசாமி தெரு, பூந்தமல்லி ரோடு, ஈக்காட்டுதாங்கல்,சென்னை – 600 032, என்ற முகவரியில்

ு வெறி பெற்ற முக்கியியில் நான் இனி New Name : Given Name: Karan Kumar, Surname: Sagar Mal, என்று அழைக்கப்படுகிறேன்.



க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் விபத்தில் காயம் அடைந்தவர்களை

ஒகேனக்கல் போலீஸார் மற்றும் ஊர்வாசிகள் இணைந்து மீட்டு

சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஒகேனக்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயர் மாற்றம் NAZEER MEHRUN

Nazeer Mohammed, பிறந்த தேதி: 16.02.1978, நெ.68/103, முகவரியில் நான் Maarunisa Nazeer Mohammed என்று அழைக்கப்படுகிறேன். MEHRUN NAZEER MOHAMMED

TASNEEM, கணவர் பெயர்:

600 001, என்ற முகவரியில்

TASNEEM ILIYAS KITABI,

பெயர் மாற்றம்

CHRISTINA DAVIS, கணவர்

பிறந்த தேதி: 06.10.1978, நெ.15 கண்ணன் நகர் 1வது தெரு, பர்மா

என்ற

PRIM CHRISTEEN

அழைக்கப்படுகிறேன்

தேதி:04.01.2005,

. குரோம்பேட்டை,

பிறந்த தேதி:

முகவரியில்

அழைக்கப்படுகிறேன்.

Dustin Andrew Prim

மாதவரம், சென்னை

பெயர் மாற்றம்

பெயர்: Kaja Moideen, பிறந்த

் 44, என்ற முகவரியில் வசிக்கும் நான்

മും Mohammed Aabubakkar

Sidiq Kaja Moideen, என்று

பெயர் மாற்றம்

கணவர் பெயர்: Johnson Clement

பு.நெ.199, ப.நெ.84, பிரிங்க்லின்

ரோடு, 2வது மாடி, ஓட்டேரி,

am SHEILA CLEMENT.

வசிக்கும்

பெயர் மாற்றம்

IQBAL AJJIMA ISMAIL, தந்தை

10.04.1977, நெ.32**A**/63, காதர்

மீரா மரைக்காயர் தெரு, வந்தவாசி,

தமிழ்நாடு, என்ற முகவரியில்

நான்

பெயர் மாற்றம்

SYEDAFNAN SYED UZAIR.

நெ.15/7, Pycrofts Garden Road,

சென்னை –600 006, என்ற

முகவரியில் வசிக்கும் எனது மகன்

இனி SYED AFNAN, என்று

பெயர் மாற்றம்

Shifa Mohmmedarif Memon

Akbar Ismail, பிறந்த தேதி:

21.06.1995, **Б**.18/38, Buddi Sahib

–600 001, <mark>என்ற முகவரியில</mark>்

Shifa Mohmmedarif Memon

பெயர் மாற்றம்

Vora, கணவர் பெயர்: Abdul

Kader, பிறந்த தேதி: 04.05.1996,

நெ.75/36, சவரிமுத்து தெரு

நான்

Rukaiya Mustafa Bhai Vora

பெயர் மாற்றம்

SHAHUL HAMEED
NAGOORGANI ALIAR, தந்தை
பெயர்: Aliar Natharkhan
Hameed Sulthan, பிறந்த தேதி:
07.05. 1956, ப.நெ.20, பு.நெ.8,
Adam Street, வது மாடி, எஸ்.
கே.நகர், சென்னை – கலே 001,
என்ற முகவரியில் வசிக்கும் நான்

NATHARKHAN ALIAR, என்று

SHAHUL HAMEED NAGOORGANI ALIAR

அழைக்கப்படுகிறேன்.

RUKAIYA ABDULKADER,

என்று அழைக்கப்படுகிறேன்.

Rukaiya Mustafa

மண்ணடி,

IQBAL AJJIMA ISMAIL

12.11.2015,

Syed Uzair

Ashfaq

சென்னை

சென்னை

இனி

என்ற முகவரியில்

இனி

கிருவண்ணாமலை

IOBAL ISMAIL

அழைக்கப்படுகிறேன்

அழைக்கப்படுகிறார்.

கணவர் பெயர்:

வசிக்கும் நான் SHIFA ASHFAQ.

அமைக்கப்படுகிறேன்

மண்ணடி.

600 001.

வசிக்கும்

வசிக்கும்

பிறந்த தேதி:

Ismail, பிறந்த தேதி

HALL SHEILA MARY

சென்னை -600 012,

என்று அழைக்கப்படுகிறேன்.

HALL SHEILA MARY

Mohammed Aahubakkar

Sidhq Kaja Moideen

24.01.1977

என்ற

என்<u>ற</u>

... சாஸ்திரி காலனி 3வது

Mohammed Aabubakkai

Kaja Moideen, தந்தை

என்று அழைக்கப்படுகிறேன்.

பிறந்த தேதி:

இனி

TASNEEM

முகவரியில்

CHRISTINA DAVIS

என்று

நெ.110

்தெரு,

நெ.19/20, மூர்

Old Name: Given Name: Karar Sagar Ma பெயர் மாற்றம்

ILIYAS.

வசிக்கும்

தெரு, மண்ணடி,

பெயர் மாற்றம்

KHATIJA ABUTHAHIR sணவர்பெயர்: Eliyas, பிறந்ததேதி 07.04.1990, நெ.45, மலையப்பன் முத்தியால்பேட்டை தெரு. - 600 001, முகவரியில் வசிக்கும் இனி KATHIJA ABUTHAHIR, என்று அழைக்கப்படுகிறேன். KHATIJA ABUTHAHIR

பெயர் மாற்றம்

Barathy Selvan Sam Kasilingam, தந்தை பெயர். Sami Kasilingam, பிறந்த தேதி: 20.07.1975, பிளாட் நெ.17, கதவு நெ.3/6, மாரி தெரு, செந்தமிழ் நகர், S.K.BARATHI SELVAN, என்று அழைக்கப்படுகிறேன்.

> Barathy Selvan Sami Kasilingam

பெயர் மாற்றம் MALLIKA SREEDHARAN ணைவர் பெயர்: Anand, பிறந் பயர்: கான 28.02.1981, சுதர்சன நெ.10/23 அபார்ட்மெண்ட், தெரு, ஆர். தெரு, ராஜா முதல் குறுக்கு கே.நகர், ம<u>ந்</u>த மந்தவெளி, அண்ணாமலைபுரம், சென்

028, என்ற முகவரியில் MALLIKA ANAND என்<u>ற</u> **மக்கப்படுகிறேன்** MALLIKA SREEDHARAN

பெயர் மாற்றம்

S.ARUMUGAM, பெயர்: Thiru Selvaraj, கேகி: 30.6.1980, நெ.3, பாடசாலை 7வது தெரு, ஜாபாகான்பேட்டை அசோக் நகர், சென்னை –6೦0 என்ற முகவரியில் S Purushothaman Arumugam, என்று

S.ARUMUGAM

அழைக்கப்படுகிறேன்

பெயர் மாற்றம் Radhakrishnan Oravinka

Nanuezhuthachan தந்தை பெயர் Nanuezhuthachan Oravinga Ayyappan, பிறந்த தேதி: 25.11.196 Ayyoppani பறந்து சத்தி: 26:11.1966, பிளாட் நெ.33, Kanakadhara, ஜெயலட்சுமி நகர், புழுதிவாக்கம், சென்னை –600 091, என்ற முகவரியில் வசிக்கும் நான் Radhakrishnan Nanuezhuthachan அழைக்கப்படுகிறேன். Radhakrishnan Oravinkal

Nanuezhuthachan பெயர் மாற்றம்

்.பாட த/பெ பிறந்ததேதி ிந. நான், SALATHAIYAN, GIRIJABAL தாட்காப்பாகர், பிறந்த தேர் 25/08/1982, நெ. 238, தெரு, மேல் அருட அருங்குணம்

ஆணையேரி அஞ்சல் தாலுகா, விழுப்புரம் -நானுகள், கொழுப்புர் நாவட்டம்–605201, தமிழ்நாடு.என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி GIRIJAPAL S/o. SALATHIYAN ன்று அழைக்கப்படுகின்றேன் GIRIJABAL S/o. SALATHAIYAN

பெயர் மாற்றம்

நான், HAJJUL AKBARMOHIDEEN, த/பெ. Sultan, பிறந்ததேதி நெ 40/2. வானக்கார குப்புசாமி தெரு, கிழக்கு பாண்டி ரோடு விமுப்புரம், **கமிழ்நாடு**—605602 என்ற முகவரியில்வசிக்கும் நான் இன AKBARMOHIDEEN S/o. MOHAMMED SULTAN என்று அழைக்கப்படுகின்றேன்.

HAJJUL AKBARMOHIDEEN

பெயர் மாற்றம்

NAZERUNNISA கணவர் பெயர்: Hassar 24.11.1974 பிறந்த தேதி: த தேது. சையத் முகமத் சாகிட் பரங்கிப்பேட்டை கெ.4A. சந்து, சிதம்பரம் தாலுக்கா, கடலூர் -608 502, என்ற முகவரியில் நான் NAJŬRNISSA. அழைக்கப்படுகிறேன்.

NAZERUNNISA

பெயர் மாற்றம் AVIJITH K RAJAN, பிறந்த தேதி: 02.01.2013, பிறந்த இடம்: சென்னை), நெ.4A, கேசரி நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம், சென்னை-600 088, என்ற முகவரியில் வசிக்கும் எனது மகன் இனி Avijith Kanka Rajan, Given Name: Avijith Kanka Rajan, Sur Name: Annaka Rajan, sன்று அழைக்கப்படுகிறார் Rajan, என்று அழைக்கப்படுகிறார் Ananth Rajan தந்தை

ஏல அறிவிப்பு ஸ்ரீ கிருஷ்ணா பேங்கர்ஸ் (உரிமம்: நாத்துராம்) கோகிலம்பாள் நகர், PTC குவார்ட்டர்ஸ், துரைப்பாக்கம், நன்றிராம், நன்றிரிக்கம், PTC குவார்ட்டர்ஸ், துரைப்பாக்கம், சென்னை–600 097 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.07.2021 யணின் வசம் நாள் மி.மி. 2022 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை நாள் 55.05.2023 அன்று காலை 11 மணியளவில் மேற் குறிப்பிட்ட ுணி 11 வலாசத்தில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் சோழிங்கநல்லூர் தாலுக்கா வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் துதாசன் வட்டாட்சியா முன்னையைக் ஏலதாரர் மெஸர்ஸ் கிர் ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும்.

ழூீ மாதாஜீ (உரிமம்: P. தன்ராஜ் சளத்ரி) 3/80, எம்.ஜி.ஆர். சௌத்ரி) 3/80, எம். ஜி. ஆர். தெரு, ராஜீவ்காந்தி சாலை, (OMR) காரப்பாக்கம், சென்னை – 600097 என்ற அடகு வணிகர் வசம் நாள் 03.04.2021 அடகு வணிகர் வசம் நாள் 03.04.2021 முதல் 23.12.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீடகப்படாத பொருட்களை நாள் 25.05.2023 அன்று நண்பகல் 12 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் சோழிங்கநல்லூர் தாலுக்கா வட்டாட்சியர் அல்லது தானுகள் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் மெஸர்ஸ் கிரி ஆக்ஷனியரால் எவக்கே ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும்.

S. ரத்தன்லால், பிளாட் எண்.843, ணபதி சிண்டிகேட் காலனி, கணபது சிண்டிகேட் காலனி, செம்மஞ்சேரி, சென்னை–600 119 என்ற அடகு வணிகர் வசம் நாள் 14.01.2021 முதல் 04.09.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத காலங்கடந்தும் டெக்பபடாத பொருட்களை நாள் 25.05.2023 அன்று பகல் 1 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் சோழிங்கநல்லூர் தாலுக்கா வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில், மெலர்ஸ் ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும்.

**** **MEMORANDUM OF APPEAL** UNDER SECTION 41 OF CONSUMER PROTECTION ACT-2019 BEFORE THE STATE

CONSUMER DISPUTES CONSUMER DISPUTES
REDRESSAL
COMMISSION, CHENNAI
FA. No. 14 OF 2023
AGAINST
CC(RBT) No. 58 / 2022
(On the file of District
Consumer Disputes Redressal

Commission, Ariyalur) The Manager GIC Housing Finance Ltd., 2nd Floor, Khivraj Complexd-2, Plot No. 480, Anna Salai Opposite to Nandanam Arts College, Nandanam,

Chennai- 600 035 ... Appellant/Opposite parties

S. Chandrasekar Son of K. Srinivasan No. 70, Third Cross Street NGO Colony, Chennai- 600 088 ... 1st Respondent/

Complainant The above appeal has been filed under section- 41 of Consumer Protection Act- 2019 by GIC Housing Finance Limited against the order made in CC (RBT) No. 58/2022 on the file of District Consumer Disputes Reddressal Commission, Ariyalur. In the said appeal, the Hon'ble State Consumer Disputes Reddressal Commission was pleased to order Paper Publication on 24.4.2023 against you returnable by 19.5.2023. In strict compliance of the order, this paper publication

is taken against you.

Hence you are hereby called upon to appear either in person or through your pleader on 19.5.2023 at 10:30 am before the State Consumer Disputes Reddressal Commission Chennai failing which the above appeal in FA.No. 14 of 2023 will be decided in your absence.
(V. RAMESH VEL)
Counsel for Appellant

ஏல அறிவிப்பு RMG Nidhi Ltd., No.38, Jeenis Road

Saidapet, Chennai 600015, என்ற நிதி யில் 11/02/2022 முதல் 31/03/2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத தங்க நகைகள் 26/05/2023 காலை 11.00 மணிக்கு மேல் அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர் M/s.குருசாந்தி அவர்களால் மேற்கண்ட விலாசத்தில் எலம் போடப்படும். எலக்கில் கலந்து கொள்பவாகள் பான் கார்டு மற்றும் (KYC) ஆவணங்களை சமாபிக்கவேண்டும்

SIDDHARTH PAWN BANKERS - NO.17, DANDEESWARAM MAIN ROAD, VELACHERY, CHENNAI 600 042 என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 22/07/2020 முதல் 27/12/2021 வரை அடகு வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 30/05/2023 அன்று காலை 11.00 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா் M/S. அரல் ஓப்புதல் பெற்ற வல்தார் அவர்களால் தென் சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

SIDDHARTH PAWN BANKERS - NO.17, DANDEESWARAM MAIN ROAD, VELACHERY, CHENNAI 600 HOAD, VELACHERY, CHENNAI 600
042 என்ற விலாசத்தில் உள்ள
அடகு வணிக்ரின் கடையில்
26/07/2021 முதல் 31/03/2022
வரை அடகு வைத்துக் கெரு
கடந்து மீட்கப்படாத அனைத்துப்
பொருட்களின் ஏலம் 30/05/2023
அன்று காலை 11.30 மணிக்கு மேல், அள்ளு கிரை பி.30 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர் M/S. குருசாந்தி ஏலதாரர் அவர்களால் தென் சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும். ENROLMENT NOTICE After ten days of the publication of

this notice and within three months thereafter I. M.PONMASIVANTHI. S/o.P.MAHELAMPOO, D.O.B. 04.05.1980 aged 43 years, Permanently residing at New No.215, Old No.53, Asoka Nagar, MMDA Colony, Arumbakkam, Chennai - 600 106 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry. Bar Council Buildings, High Court Campus, Chennai - 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days

M.PONMASIVANTHI

மாண்பமை வருவாய் கோட்டாட்சியர், திருவள்ளூர். பிறப்பு சான்று திரு.ஜெய்சிங்.சு,

rண்.32, திருவள்ளுவர் தெரு காமராற் நகர், ஆவடி, எதிராக வருவாய் கோட்ட அலுவலர்

வருவாய் கொட்ட அனுக்கம், கோட்டாட்சியர் அலுவலகம், கிருவள்ளூர், – எதிர்மனுதார அறிவிப்பு மேற்படி மனுதாரரின் ம் என்பவர்

ஜெ.ஆப்ரகாம் என்பவர் 09.10.1995 தேதியன்று 09.10.1995 ஆட் பட்டேல் தெரு, ச ்வ மேட்டூர், பட்டேஸ நந்தவன மேட்டூஈ, சென்னை– 600 071 ்ுகக்தில் பிறந்ததை விடுப காமராஜ் நகர் பதி விடுபட்டதால் அந்த பிறப்பை அலுவலகத்தில் ப எதிர்மனுதாரர் பதிவு செய்ய பதிவு உத்தரவு வழங்க சே தாக்கல் செய்துள்ளார். கோரி _ எவருக்கேனும் ஆட்சேபனை றம் இந்த இருப்பின் விளம்பரப . நாட்களுக்கு 6 திருவள்ளூர். கோட்டாட்சியர் அலுவலகத்தி நேரில் ஆஜராகி நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும்பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமா. தீர்மானிக்கப்பட்டு உத்தர பிறப்பிக்கப்படும்

அறியவும். நேர்முக உதவியாள திருவள்ளுர்

CG-VAK

Regd. Off. 171 Mettupalayam Road NOTICE

Pursuant to Regulation 29(1

read with Regulation 47(1)(a) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements)
Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Monday, the 22nd May, 2023, inter-alia to conside amongst other subjects, approve the Audited Standalone Consolidated Financial Results for the quarter/year ended 31st March, 2023.

Further, the trading windo of the Company under the Code Conduct for the Prevention of Insider Trading pursuant to SEBI(Prohibition of Insider Trading) Regulations, 2015 as amended till date, shall remain closed from 01.04.2023 till 48 hours after the results are made public or

The said information is also available on the website of the Company viz. <u>www.cgvak.com</u> and also on the website of the BSE imited viz. <u>www.bseindia.com</u>.

For CG-VAK SOFTWARE AND EXPORTS LIMITED

Harcharan. Company Secretary

Coimbatore

IN THE COURT OF XVII ADITIONAL CITY CIVIL JUDGE, CHENNAI I.A. No. 2 of 2022 in O.S. No. 8868 of 2022

1.Mr. N.K.Gopi 2.Mrs. G.Ranjitha, 3.Mr. N.G. Rajendran, 4.Mr. N.G. Ravindran Petitioners / Plaintiffs

Mrs. K. Rajalakshmi No.27/14, Loganathan Nagar, 2nd Street , Choolaimedu, Chennai 600 094 4th Respondent /4th Defendant

Please take notice that the above Interlocutory Application has been filed by the Petitioners /Plaintiffs for a relief of interim injunction in O.S. No. 8868 of 2022 and the said matter is posted for your appearance on 15th of June, 2023 before the Hon'ble Judge, XVII Additional Civil Court, Chennai. you fail to appear at the above mentioned court at 10:30 A.M on 15.06.2023, you will be set exparte and the matter will be heard and decided in your

S. Sriraman S Diwakar Factum Law Counsels for Petitioner/Plaintiff

Rajesh Ramanathan

R Baskar

ஏல அறிவிப்பு

After 10 days of the Publication of this notice and within three months there after. I, R.Kavikumar, S/o. S. Rajadurai, aged 39 years, Presently residing at No.7/304, Kaviyarasu Street, Rajajipuram II, Thiruvallur – 602001. Intend having my enrollment as Intend having m enrollment as an Advocate move before the bar council of Tamilnadu bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid வட்டாட் பெர் வட்டாட்சியர் objections may notify the same to the bar council with in ten days. மெஸர்ஸ் ஏலதாரர் R.RAVIKUMAR

பெயர் மாற்றம்

பிறந்த ஊர். சென்னை வசிப்பிடம் எண்.9பி, முதல் தளம், F-4, அப்பு தெரு, லட்சுமிபுரம், பம்மல், சாமுண்டீஸ்வரி நகர். சென்னை - 600 075 இனி முதற்கொண்டு MARIYAPRABHA CELESTIN Those who have any valid objections may notify the same to CHANGIVY E. ASOKAN

R MARIYAPRABHA CELESTIN

After 10 days of the publication of this notice and within three months there after. I, Ganesh C, S/o, K.Chandra aged 27 Sekaran. years permanently residing at No.2/44, Teeds Garden, 3rd Street, Perambur, Chennai – CHANGIVY 600 011. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. வசிப்பிடம் எண்.9பி, முதல் தளம், F-4. அப்ப கெரு. லர் சுறிபார். பம்மல், சாமுண்டீஸ்வரி நகர்,

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. GANESH C

After 10 days of the publication of this notice and within three months there after Mohan Raj Chandra Sekaran S/o K Chandra Sekaran 30 years, permanently residing at No.2/44, Teeds Garden, 3rd Street Perambur Chennai 600 011 Intend having my 600 011. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building high court campus, chennai 600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. Mohan Raj Chandra Sekaran

After 10 days of the Publication of this notice and three months Sreenivasulu. P, S/o Poomachandra Rao, 36 years, Presently residing a No.35/20, 9th Street, Power Office Bus Stop, Nehru Nagar, Tondiarpet Chennai –600 081. Intend having my enrollment as Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

SREENIVASULU. P

After 10 days of the Publication of this notice and within three months there after. I, M.Deepa, D/o. P.Munusamy. aged 43 years, Presently residing at Plot No.2290, TNHB, Near Office, Thiruvallur Intend having my Old Collector -602001. Intend having my enrollment as Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days *** *** ***

After 10 days of the Publication of this notice and within three months there after. B. Akash. S/o. D.Babu aged 23 years, Presently residing at No.186, Bharathiyar Street Salukkai Village & Post, Vanthavas Taluk, Thiruvannamalai District, Pincode –604408. Intend having my enrollment as Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to

the bar council with in ten days

B. AKASH After 10 days of the publication of this notice and within three months there after. I, S.Rajagopalan, S/o. arter: I, S. Kajagopalan, S/o.
N. Srinivasan, aged 60 years,
permanently residing at HIG 1027,
6th Main Road, ERI Scheme
Mogappair West, Chennai –
600 037. Intend having my
enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high court campus, chennai- 600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.
S.RAJAGOPALAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, Praveenkumar,D, S/o,Dhayalan, and 26 was a page of the state aged 26 years, permanently residing at No.6795 Kannagi Nagar, 7th Main Road, Oggiyam Thuraipakkam, Sholinganallur, Kancheepuram, Tamil Nadu-600097. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high council campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

PRAYEENKUMAR.D

After 10 days of the Publication of this notice and within three months there after. I, S.Prasanth, S/o. within three months there after. I, S.Prasanth, S/o. Sreenivasan, aged 27 years, Presently residing at No.15, Dhanraj 2nd Street, Pervallur, Jawagar Nagar, Chennai — 600 082. Intend having my enrollment as Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilinadu. before the bar council of Tamilnadu bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

S.PRASANTH

After 10 days of the Publication of this notice and within three months there after. I, E. Kirthika, D/o. Eswaran, aged 24 years, Presently residing at F/4, ESI Quarters, Kalaingar Karunanithi Nagar, Chennai – 600 078. Intend having my enrollment as Intend having my enrollment as Intend having my enrollment as an Advocate moved bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

E. KIRTHIKA

தோவில் தெரு, புதுப்பாக்கம், சென்னை–600 014 என்ற அடகு வணிகர் வசம் நாள் 22.07.2021 முதல் 02.12.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை மீட்கப்படாத பொருடகளை நாள் 22.05.2023 அன்று பகல் 1 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் மயிலாப்பூர் தாலுக்கா அல்லது துணை முன்னிலையில், ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும். *****

நான், R MARIYAPRABHA CELESTIN CHANGIVY

ame: Radhakrishnan Louis Antonio என்று அழைக்கப்படுவேன்.

பெயர் மாற்றம் நான், R AMULRAJ CELESTIN த/பெ. ராதகிருஷ்ணன் லூயிஸ் அண்டோனி பிறந்த தேதி: 19.05.1980 பிறந்த ஊர்: சென்னை

இனி முதற்கொண்டு R AMULRAJ CELESTIN CHANGIVY Surname: Radhakrishnan Louis Antonie என்று அழைக்கப்படுவேன்.

0#*कौकावा* - 600 075

R AMULRAJ CELESTIN CHANGIVY

அசல் நிலம் / சொத்து ஆவணம் காணவில்<u>லை</u>

33/16, ஜி2, விவேகானந்தபுரம், முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-600 033 இல் வசிக்கும் திரு.ஜெயராம் அவர்கள் மகன் ஆதார் 7324 7128 8542 எண் சுமார் 45 வயதுடைய நான் **மகேஷ் ஜெயராமன்** இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள் வது சைதாப்பேட்டை சார் பகிவாளர் ானது பொது அதிகார முதல்வா்களுக்கு (திருமதி கீதா ரெங்கன். கிருமகி சந்திர ரவி, திரு ரவி மற்றும் குமார் ஸ்ரீனிவாசன் வரதன்) சொந்தமான ஆவண எண்.244/1958 தேதி 24.01.1958 மற்றும் தியாகராய நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண் எண்.1302/2012 தேதி 15.06.2012 தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது கைப்பேசி 93423 75798 எண்ணிற்கு அல்லது மேற்கண்ட எனது முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மகேஷ் ஜெயராமன்

33/16, ஜி2, விவேகானந்தபுரம், முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-600 033

ENROLLMENT NOTICE After 10 days of the publication of this notice and within hree months thereafter. I, BHARATHIDASAN. A. Madhavan, aged 27 years, permanently residing at No. 3/2, Nehru colony, Palavanthangal, Kanchipuram 600 114. Tamil Nadu. Intend to have my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, Chennai-600104. Those who have any valid objections may notify the

same to the bar council within

ten days.

M.BHARATHIDASAN. BEFORE THE STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION, F.A. No.594 of 2022 Against C.C.No.16 of 2021

Krishnagiri) The Secretary, KK127, Primary Agricultural Cooperative credit Society, Hosur rep by Mr.M. Ragurama Krishnan, Hosur Town & Taluk,

Disputes Redressal Commission,

Krishnagiri District.
...Appellant/1st Opposite Party 1. Mrs. Venkata lakshmamma, W/o.Late Ramayya, Ka.No.44/D-Muthurayan GPE, Hosur Town & Taluk,

...1st respondent /Complainant 2.The Manager, KK127, Primary Agricultural Cooperative credit Society, Hosur, Hosur Town & Taluk, Krishnagiri District. 3.The Registrar,
District Primary Agricultural Cooperative credit Society, Krishnagiri Town & Taluk.

Krishnagiri District.

Krishnagiri District.
4. The Registrar, Tamil Nadu Primary Agricultural Cooperative Credit Society Mylapore, Chennai-600 004.

...Respondents/2 to 4 Opposite The Registrar, Tamil Nadu Primary Agricultural

Cooperative Credit Society, Mylapore, Chennai-600 004.

Please take notice that the above case is filed by my client the Secretary, KK127, Primary Agricultural Cooperative credit

Society, Hosur to set aside the order of the cost of Rs.10,000/to the appellant imposed by the District Consumer Disputes Redressal Commission, Krishnagiri passed in C.C.No.16 of 2021 dated 22.07.2022 on the file of the same which came up for hearing on 17.04.2023 before the State Consumer Disputes Redressal Commission, Chennai, the matter is posted on 17.04.2023 for your appearance. The Hon'ble Commission has permitted me to take private notice to you through paper publication. Accordingly take notice and be present either person or through your counsel on 17.04.2023 before the the State Consumer Disputes Redressal Commission, Chennai at 10.15 Am, failing which the matter will be decided in your absence setting you exparte. M.P.SARAVANAN

Counsel for the Appellant

காந்திலால் ஹீரன், பழைய நெ.18, புதிய நெ.60, செல்லப்பிள்ளையார்

த/பெ.ராதகிடுஷ்ணன் லூயிஸ் அண்டோனி பிறந்த தேதி: 17.09.1990 S.Ananda Bagavathi, M.L., M.Phil.

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம், திருத்தணி

திருத்தணி வட்டம், திருத்தணி, முருகூர், விலாசம் கொண்ட வீட்டில் வசிக்கும் மனுதாரர் திரு. என்.சேகர் த/பெ. நாகப்பன் என்பவர் அவரது . தந்தை வழி பாட்டி க/பெ. கோவிந்தப்ப மங்கம்மாள் முதலியார் கடந்த 12.09.2001 ம் தேதி அவரது வீட்டில் இறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில், எவருக்கேனும் ஆட்சேபனை ___ தினத்திற்க்குள் இருப்பின 15 கோட்டாட்சியர், திருத்தணி திருத்தணி வட்டாட்சியர், திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் பூர்வமாக எழுத்து சமர்பிக்க ே. வேண்டியது.தவறும் பட்சத்தில் . இறப்புச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

> வருவாய் ஆய்வாளர் திருத்தணி

அடங்கிய 24.28 சென்ட் நிலம், சர்வே எண் 94/9A1 ல் அடங்கிய 24.2 சென்ட் நிலம் சர்வே எண் 94/2A2 ல் அடங்கிய 13.3 சென்ட் நிலம், சர்வே எண் 95/3A1B ல் அடங்கிய 20.8 சென்ட் நிலம், சர்வே எண் 95/4A2 ல் அடங்கிய 15.5 சென்ப் நிலம், சாவே எண் 94/8A ல் அடங்கிய 22.3 சென்ட் நிலம், சாவே எண் 95/4A ல் அடங்கிய 12.5 சென்ட் நிலம் மற்றும் சர்வே எண் 95/5A2 ல் அடங்கிய 14.9 சென்ட் நிலம் ஆக மொத்தம் 157.6 சென்டு விஸ்தீரணம் கொண்ட நிலத்தினை திரு. அமித் N.ஷா (Mr.Amit N. shah) மற்றும் 8 நபர்களின் பொது அதிகார முகவரான கிருஷ்ணகிரி மாவட்டம், பாகூர், கிருஷ்ணகிரி பிரதான சாலை, T.R. நகர், எண். 132ல் வசிக்கும் திரு. தி. விஸ்வநாதன் பாதான் சான்ல, 1.11. நன், 16000. 12220 வசிக்கும் தரு. து. வமல்றந்தன் என்பவரிடமிருந்து கிரையம் பெற முடிவு செய்துள்ளனர். எனவே மேற்கண்ட நிலம் சம்மந்தப்பட்டு எந்தவித உரிமையே/ பாத்திய தையே கோரும் நபர்கள் ஏதாவது ஆட்சேபனை இருப்பின் இந்த பொது அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் தங்களது ஆட்சேபனையை எழுத்து மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். அவ்வாறு மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பி.வசந்தகுமார் , வழக்கறிஞர் எண்.24/36, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு கோடம்பாக்கம் சென்னை 600 02 **தொலைபேசி எண்** 934214105

பொது அறிவிப்பு

ஜூலியஸ் அவர்களின் மனைவி திருமதி.எஸ்தர் சமாதானம் ஷகிலர ஆதார் எண்: 4600 8626 3002), (பெ) வயது: 53, எண்: 92/1, வேதாந்த முருகப்பா 2வது குறுக்கு தெரு, சேலவாயல், சென்னை 600118 அவர்கள்

எம்ஆர்எப் லி<u>மிட</u>ெட்

CIN: L25111TN1960PLC004306

Tel: 044-28292777; Fax: 91-44-28295087 Email: mrfshare@mrfmail.com; Website: www.mrftyres.com

சமபங்குதாரர்களுக்கு அறிவிப்பு கம்பெனியின் சமபங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும்

பாதுகாப்பு நிதியின் (ஐஇபிஎப்) டீமேட் கணக்கிற்கு மாற்றுதல் கம்பெனிகள் சட்டம், 2013 விதிகள் மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கு வைப்பு, தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திருப்பியளித்தல்) விதிகள் 2016ன்படி, தொடர்ந்து ஏழு ஆண்டு காலத்திற்கு டிவிடெண்ட் கோரப்படாத அல்லது செலுத்தப்படாத பங்குகளை மத்திய அரசு நிறுவியுள்ள முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (ஐஇபிஎப்)க்கு கம்பெனி மாற்ற வேண்டும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனியின் சில பங்குதாராகள் 2014–2016லிருந்து (இறுதி) தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு டிவிடெண்டை பணமாக பெறாமல் உள்ளனர் என்று பதிவேடுகளின்படி தெரிய வந்துள்ளது. ஆதலால், பங்குதாரால் டிவிடெண்ட் சோரப்பு களுக்கு மாக்கு தெரிய வந்துள்ளது. ஆதலால், பங்குதாரால் டிவிடெண்ட் கோரப்படாதபட்சத்தில் தொடர்ந்து ஏமு ஆண்டுகளுக்கு டிவிடெண்ட செலுத்தப்படாமல் உள்ள பங்குகள் ஐஇபிஎப் சஸ்பென்ஸ் கணக்கிற்கு

மாற்றப்படும். மேற்சொன்ன விதிகளின்படி, தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக டிவிடெண்டை பணமாக பெறாத பங்குதாரர்கள் மற்றும் ஐஇபிஎப் ஆணையத்தின் டீமேட் கணக்கிற்கு மாற்றப்பட உள்ள பங்குகள் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு பதிவுத்தபால் மூலம் தனித்தனியே அறிவிடுகளை கம்பெனி அனுப்பியுள்ளது. கம்பெனியின் இணையதளத்தில் (www.mrftyres.com) அந்த பங்குதாரர்களின் பட்டியல் உள்ளது.

தப்பட்ட பொஞ்தாராகளாடக ருந்து எந்தவாத வசல்லத்தத் டாதபட்சத்தில், விதிகளில் உள்ள தேவைகளுக்கேற்ற ந் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி நிறுவன நடவடிக்கை மூலமாக ஐஇபிஎப் ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு பங்குகளை (காகித வடிவில் மற்றும் பத்திரமில்லாத வகையில் உள்ளது) கம்பெனி மாற்றிவிடும். மேற்சொன்ன விதிகளின்படி ஐஇபிஎப் ஆணையத்திற்கு மாற்றப்பட்ட பங்குகள் மற்றும் கோரப்படாத டிவிடெண்ட் தொகையை கம்பெணிக்கு எதிராக கோர முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் அந்த பங்குகள் மீது சேரும் அனைத்து ஆதாயங்களும் விதிகளின்படி ஐஇபிஎட் ஆணையத்திற்கு மாற்றப்படும்.

ஆல்வாறு மாற்றிய பிறகு, கோரப்படாத டிவிடெண்ட் தொகை மற்றும் பங்குகளை ஐஇபிஎப் ஆணையத்திடமிருந்து சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கோரி பெறலாம் ஐனுப் எப ஆணையத்துடம் ருந்து சம்பந்தப்பட்ட பங்குதாராகள் கோள் பெறலாம். அதற்காக ஆன்லைவில் படிவம் ஐஇபிரப்– 5ல் விண்ணப்பித்து அதன் காகித நகலை முறையாக கையொப்பமிட்டு (கம்பெனியில் பதிவாகி இருக்கும் மாதிரி கையொப்பம்படி) படிவம் ஐஇபிரப்–5ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு சரிபார்த்தலுக்காக அனுப்ப வேண்டும், கோரப்படாத டிவிடெண்ட மற்றும் மாற்றப்பட்ட பங்குகள் பங்குதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் சரிபார்த்தல் அறிக்கையை ஐஇபிஎப் ஆணையத்திற்கு கம்பெனி அனுப்பும்.

| யூரோலைப் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டிற்கு கடன் வழங்கியவர்களின் கவனத்திற்கு | | | | | | | |
|--|---|---|--|--|--|--|--|
| | தொடர்புடைய விவரங்கள் | | | | | | |
| 1. | கார்ப்பரேட் கடனாளர் பெயர் | யூரோலைப் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் | | | | | |
| 2. | கார்ப்பரேட் கடனாளர் துவக்கத் தேதி | 09.04.1987 | | | | | |
| 3. | எந்த அதிகாரத்தின் கீழ் கார்ப்பரேட் கடனாளர் துவக்கம்/பதிவு | ஆர்ஓசி – மும்பை | | | | | |
| 4. | கார்ப்பரேட் கடனாளர் அடையாள எண் | U51900MH1987PTC043106 | | | | | |
| 5. | கார்ப்பரேட் கடனாளரின் பதிவு அலுவலக மற்றும் முதன்மை அலுவலக முகவரி (வேறு ஏதேனும் இருப்பின்) | மனை 21, பிளாட் 105, செக்டார் – 16 கோபார் கைரானே 400709 நவி மும்பை தானே மகாராஷ்டிரா 400709 | | | | | |
| 6. | கார்ப்பரேட் கடனாளரின் திவால் நிலை துவங்கப்பட்ட தேதி | 09/05/2023 (NCLT உத்தரவு 10/05/2023 அன்று பெறப்பட்டது) | | | | | |
| 7. | திவால் தீர்மான நடைமுறை மூடும் உத்தேச தேதி | நவம்பர் 05, 2023 | | | | | |
| 8. | இடைக்கால தீர்மான நிபுணராக செயல்படும் திவால் நிபுணரின் பெயர் மற்றும் பதிவு எண். | ராஜீவ் மண்ணடியார் IBBI/IPA-001/IP-P00212 /2017-18/10412 AFA காலம் — 15/12/2023 | | | | | |
| 9. | குழுவில் பதிவு செய்துள்ளபடி இடைக்கால தீர்மான நிபுணரின் முகவரி மற்றும் மின்னஞ்சல் | 401, தர்ஷன் சிஎச்எஸ் லிமிடெட், ரகுநாத் தாதாஜி தெரு கோட்டை, மும்பை 400001 rajeev@integroip.com | | | | | |
| 10. | தொடர்புக்கான இடைக்கால தீர்மான நிபுணரின் முகவரி மற்றும் மின்னஞ்சல் | 401, தர்ஷன் சிஎச்எஸ் லிமிடெட், ரகுநாத் தாதாஜி தெரு கோட்டை, மும்பை 400001 Email. elhcpl.cirp@gmail.com | | | | | |
| 11. | கோரிக்கைகள் சமர்ப்பிக்க கடைசி தேதி | GLD 24, 2023 | | | | | |
| 12. | பிரிவு 21, உப பிரிவு (6ஏ), உட்கூறு (பி)ன் கீழ் கடன் வழங்கியவர்கள் வகை, வேறு ஏதேனும் இருப்பின் இடைக்கால தீர்மான நிபுணரால் உறுதி செய்யப்பட்டது | வகையின் பெயர் : இல்லை | | | | | |
| 13. | வகையின் கீழ் கடன் வழங்கியவர்களின் அங்கோிக்கப்பட்ட பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்ட திவால் நிபுணரின் பெயர் (ஒவ்வொரு வகையிலும் 3 பெயர்கள்) | பொருந்தாது | | | | | |
| 14. | (a) தொடர்புடைய படிவங்கள் மற்றும் (b) அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் | a) https://ibbi.gov.in/en/home/downloads b) பொருந்தாது | | | | | |

09/05/2023 (10.05.2023 அன்று உத்தரவு என்சிஎல்டி இணையதளத்தில் கிடைக்கட் பெற்றது) அன்று **யூரோலைப் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டில்** கார்ப்படோட் திவால் தீர்மான நடைமுறையை துவங்க தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்று இதன் மூலம்

E.P.No. 189 of 2023 N Jambu -vs-Suresh. SRespondent To S.Suresh. No.58/2, Madavaram High Road,

IN THE XV Asst Small Causes

Court at Madras

Perambur, Chennai 11. Respondent in E.P.No.189 of 2023 Please take notice that in the above E.P.No.189 of 2023, the Hon'ble XV Asst Small Causes Court has ordered publication to the respondent or 20.04.2023 in any Tamil Daily. The matter is posted before the Hon'ble Court on 08.06.2023 and the respondent above mentioned is required to be present either in person or through his counsel on the above said date failing which the matter will be decided in his

> Counsel for Petitioner Decree Holder

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் M/s CHIRON PROPERTY M/s CHIRON PROPERT ுன்று வசுக்கிறு! என்ற நிறுவனம் புதுப்பாக்கம் கிராமம், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டத்தில் சர்வே எண் 94/88 ல் அடங்கிய 34.3 சென்ட் நிலம், பழைய

எனது கட்சிக்காரர் சென்னை மாவட்டம், மாதவரம் கிராமம், (லேட்

முருகப்பா 2வது குறுக்கு புத்ரு, செல்வாயல், சென்னை— 800118 அவாக்ள கொடுத்த தகவலின் அடிப்படையில் நால் கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால், எனது கட்சிக்காரா திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தாலுக்காவில் அமைந்துள்ள சாவே எண்: 370/Part, T.S.No. 30, Ward:B, மாதவரம் SRO, பெருமாள் கோயில் தெரு, பிளாக் எண்: 34ல் அமைந்துள்ள மாதவரம் SHO, பெருமாள கோயில் தெரு, பிளாக் எண்: 34ல் அமைந்துள்ள 556 SO.FT அடங்கிய மொத்த விஸ்தீரணம் அடங்கிய பிளாட்டின், அசல் ஆவண எண்: 65952020 முழு உரிமையாளர் ஆவார். அவர் கடந்த 20.04.2023 அன்று கொடுங்கையூர் M.R.நகர் வழியாக ஸ்ரீதேவி Xerox கடைக்கு அருகில் Xerox எடுக்க பார்க்கும் பொழுது தன்னுடைய அசல் பத்திரங்களை காணவில்லை. அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடி பல முயற்சிகள் செய்தும் ஆவணங்கள் கிடைக்கவில்லை, மேற்கூறிய அசல் பத்திரங்களை வைத்திருக்கும் எவரேனும் இந்த அறிவிப்பு கண்டவுட்கும் கிருக்கும் வடுக்கும் வடுக்கும் வடுக்கும் குடி கண்டியுடிக்கும் வடிக்கும். கீழ்கண்ட வழக்கறிஞரிடம் தகுந்த ஆதாரத்துடன் எழுத்துப்பூர்வமாக பத்து சத்தியமூர்த்தி.ஜெ

144, தம்புசெட்டி தெரு, 2வது மாடி, ராமராவ் பில்டிங் சென்னை –600 001. கைப்பேசி: +919171648

பதிவு அலுவலகம்: எண். 114, கிரீம்ஸ் ரோடு, சென்னை 600 006.

31.08.2023க்குள் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து எந்தவித செல்லத்தக்க

ஆன் விஷயத்தில் பங்குதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து அவர்கள் எம்ஆர்எப் லிமிடெட். செயலக துறை, எண். 114 கிரீம்ஸ் சாலை. சென்னை– 600 ooe. Tel::044-28292777, Fax: 91-44 28295087, Email: mrfshare@mrfmail.com. Website:www.mrftvres.comல் அணுகலாம் எம்ஆர்எப் லிமிடெட்டுக்காக

படிவம் ஏ

பொது அறிவிப்பு (திவால் நிலை மற்றும் இந்திய திவால் வாரிய (கார்ப்பரேட் நபர்களுக்கான திவால் தீர்மான நடைமுறை) விதிமுறைகள் 2016, விதி e - ன் கீழ்)

சமாப்பக்கலாம். வரிசை எண். 12க்கு எதிரே பட்டியலிடப்பட்டுள்ள வகையிலுள்ள ஒரு நிதி கடன் வழங்கியவ வரிசை எண். 13க்கு எதிரே பட்டியலிடப்பட்டுள்ள மூன்று திவால் நிபுணர்களில் ஒருவண ஆங்கீளிக்கப்பட்ட பிரதிநிதியாக குறிப்பிடலாம். அவர் படிவம் சிஏ–ல் உள்ள வகையின் (குறிப்பிட்ட வகை) அங்கீளிக்கப்பட்ட பிரதிநிதியாக செயல்படுவார். பொருந்தாது. தவறான சான்றுகளை சமர்ப்பித்தால் அபராதம் விதிக்கப்படும்

இடைக்காலத் தீர்மான நிபுணர் IBBI/IPA-001/IP-P00212 /2017-18/10412 AFA காலம் — 15/12/2023